

## திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

### முதல் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

மெசியாவை வரவேற்க மனம் மாறுங்கள். அவரால் அமைதியையும் மகிழ்வையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தும் திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்புடனே அழைக்கின்றோம்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஏற்றப்பட்டிருக்கும் மெழுகுதிரியின் ஒளி நம்மிடையே அமைதியை நினைவுறுத்தவும், நிலைநாட்டவும் ஏற்றப்பட்டுள்ளது. இறைமகனாக இருந்தாலும் இயேசுவின் பிறப்பு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாய்தான் நிகழ்ந்தது. அத்தகைய எளிமையான அமைதியைக் கொணரும். ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் அமைதியை அகற்றி பிரிவினையையே ஏற்படுத்தும். எனவே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அமைதியைப் பெற்றுக் கொண்டு அதைப் பிறருடனே பகிர்ந்து வாழ்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில், “என் திருமலை முழுவதும் தீமை செய்வார் எவருமில்லை” என்று இறைவாக்கினர் எசாயா, இறைமகனின் வருகையின்போது நடக்க இருப்பதைக் கூறுகிறார்.

இன்றைய உலகில் விலங்குகள் கூட தனது உணவுத் தேவைக்காக மட்டுமே பிற உயிரினத்தை வேட்டையாடும். ஆனால் மனித இனம் மட்டுமே பணத்திற்காகவும் பதவிக்காகவும் கௌரவத்திற்காகவும் தன் இனத்தையே வேட்டையாடுகிறது. எனவே இறைவன் வருகை நம் உலகில் மட்டுமல்ல; நம் உள்ளங்களிலும் எழும்போதுதான் நாம் உயிருள்ள ஆலயங்களாக முடியும்.

இன்றைய நற்செய்தியில், “மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று அறிவிக்கிறார் திருமுழுக்கு யோவான். மனம் மாறுங்கள் என்பது

ஆலயம் நுழைந்து ஆண்டவரை வேண்டுவது அல்ல;

நம்மில் ஆழ்ந்திருக்கும் அகத்தின் அழுக்குகளை வெளியேற்றுவது.

பிறரின் தேவைகளை நம் மனத்தால் உணர்ந்து

இரு கரத்தால் உதவி செய்வது.

மறந்து போன மனிதத்தை நம்மில்

மீண்டும் துளிர்க்கச் செய்வது.

இவ்வுலக இச்சைகளைக் குறைத்து

இறைவனை நம்முள் பிறக்கச் செய்வது.

எனவே மனமாற்றம் பெறுவோம். இம்மண்ணிலகில் மானிடராய் பிறக்க இருக்கும் மனுமகனை மனதில் வரவேற்போம். நம் உள்ளத்தைத் தயார்படுத்த இப்பலியில் இணைவோம்.

## மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. மனம் மாறுங்கள் என்றவரே எம் இறைவா!

எம் திருஅவையை வழிநடத்த நீர் தேர்ந்து கொண்ட திருஅவைத் தலைவர்கள், பணியாளர்கள் எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பணிக்கேற்ற பணியினைச் செய்து, மக்களை மனமாற்றும் கருவியாய் தமது வாழ்வை நடத்தி, இறை பாதைக்கு வழிநடத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் திருமலை முழுவதும் தீங்கு செய்வார் எவருமில்லை என்றவரே எம் இறைவா! எம் நாட்டினை ஆளும் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு காரணிகளாய் இராமல், தீங்கினை அழித்து நீதியை நிலைநாட்டவும், மக்களின் நல்வாழ்விற்கான பணிகளை தக்க நேரத்தில் செய்து, வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த நல்லறிவு தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் என்றவரே எம் இறைவா!

நாங்கள் உமது பாதையை அடைய தடையாய் இருக்கும் எங்கள் கோபம், தாழ்வு மனப்பான்மை, செருக்கு போன்ற காரியங்களை துறந்து, இறை மதிப்பீடுகளான நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை எம்மில் வாழ்வாக்க வரமருள தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. விண்ணகக் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!

எம் பகுதியில் இயற்கை வளங்கள் பேணப்பட்டு முறையாக பயன்படுத்தப்படவும், விவசாயம் சிறந்து குடும்ப பொருளாதாரம் மேம்படவும், குடும்ப அமைதி, சந்தோஷம் பெருகவும், படிக்கும் மாணவர்கள் ஞானத்தோடு விளங்கி சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

[info.arulvaku@gmail.com](mailto:info.arulvaku@gmail.com); + 91 944 314 0660; [www.arulvaku.com](http://www.arulvaku.com)